தடுத்தல் மற்றும் நீர் வளத்தினை மேம்படுத்துதல், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழில்களை மேம்படுத்தி, தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் குறித்த கல்வி, நீராதாரத்தினை மேம்படுத்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும். இத்திட்டம் மாநிலத் திட்டக் குழுவால் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

முற்பகல் 10—50

(ஊ) வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திரத் தொகுப்பு ஊதியத்தை உயர்த்துதல் குறித்த முதலமைச்சரின் அறிக்கை

மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிசாமி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை. தமிழ்நாடு வனத் துறையில் காடுகளின் உட்பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் வேட்டைத் தடுப்பு முகாம்கள் செயல்படுவதால், வேட்டையாடுதல் மற்றும் திட்டமிட்ட கடத்தல் போன்றவை கணிசமான அளவில் தடுக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட கடினமான பணியில் ஈடுபட்டு வரும் 908 வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திரத் தொகுப்பு ஊதியம் 6,750 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)*

3. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை ஆகிய துறைகள் தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்புகளுக்கு நன்றி

திரு. துரைமுருகன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. . .*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொஞ்சம் இருங்கள். ஒன்றுமில்லை, இப்போது*